

September 09, 2025

To,
National Stock Exchange of India Limited
Exchange Plaza, C I Block G,
Bandra Kurla Complex, Bandra (East),
Mumbai - 400051, Maharashtra, India

SYMBOL: KRISHCA


Subject: Intimation of publication of newspapers advertisement in respect of 8th Annual General Meeting (AGM) and Information on E-voting and other related information.

With reference to above captioned subject, please find enclosed newspaper advertisement published in following newspapers today i.e. September 09, 2025: Financial Express (English) and Makkal Kural (Tamil) intimating about the Notice of the 8th Annual General Meeting, E-voting information to Shareholders of the Company to be held through Video Conferencing / Other Audio-Visual Means, for Financial Year 2024 - 2025.

Kindly acknowledge and take the same on records.

Thanking you,
Yours faithfully,
For Krishca Strapping Solutions Limited

Diya Venkatesan
Company Secretary and Compliance Officer



KDDL LIMITED
(CIN : L33302HP1981PLC008123)
Regd. Office: Plot No. 3, Sector - III, Panwano, Distt. Solan (H.P.) - 173220
Tel.: +91 172 2548223 / 24 Fax : +91 172 2548302
Website: www.kddl.com Email id: investor.complaints@kddl.com

NOTICE is hereby given that following share certificates issued by the Company are stated to be lost/misplaced and the registered holder thereof has applied to the Company for issue of duplicate share certificates as per following details:

Folio No.	Name of the Shareholder	Share Certificate Numbers	Distinctive Numbers	No. of Shares
D000452	Deepak H Shah	35490-35494 35502-35514 35521-35522	3957074-3957323 3958764-3958323 3958624-3958723	250 650 100

Any person(s) who has/have any claim(s) in respect of the said share certificates should lodge such claims with all supporting documents at the registered office address given herein above within 7 days of the publication of this notice. If no valid and legitimate claim is received, the Company will proceed to issue letter of confirmation in lieu of duplicate share certificate(s) to the person listed above and no further claim would be entertained from any other person(s).

For KDDL Limited
Sd/-
Brahm Prakash Kumar
Company Secretary

Place: Chandigarh
Date: 08.09.2025



EFC (I) Limited
Regd. Office: 6th Floor, VB Capitol Building, Range Hill Road, Opp. Hotel Symphony, Bhoslenagar, Shivajinagar, Pune-411007, Maharashtra I CIN: L74110PN1984PLC216407
Tel.: 020 2952 0138 | Email id: compliance@efclimited.in | Website: www.efclimited.in

NOTICE OF THE 41ST ANNUAL GENERAL MEETING AND INFORMATION REGARDING E-VOTING

Notice is hereby given that the 41st Annual General Meeting ("AGM") of the members of EFC (I) Limited ("Company"), will be held on Tuesday, September 30, 2025 at 12:00 p.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with all applicable circulars on the matter issued by the Ministry of Corporate Affairs (MCA) and Securities and Exchange Board of India (SEBI) to transact the business as stated out in the Notice of the AGM ("Notice").

The Company has electronically sent the Notice of the AGM along with the Explanatory Statement and Integrated Annual Report for the financial year 2024-25 on September 8, 2025 to all the members who have registered their e-mail addresses with the Company/Depositories/Depository Participants ("DPs")/Registrar and Share Transfer Agent ("RTA"). The Notice of the AGM and the Integrated Annual Report for the financial year 2024-25 are also hosted on the Company's website at www.efclimited.in and on the website of the Stock Exchanges, i.e., BSE Limited ("BSE") i.e., www.bseindia.com, National Stock Exchange of India Limited ("NSE") i.e., www.nseindia.com and on the website of the Company's Registrar and Transfer Agent, MUGF Intime India Private Limited ("MUGF") (formerly known as Link Intime India Private Limited ("Linkintime"), at <https://ln.mgms.mugf.com>). A physical communication containing the web link to the Integrated Annual Report for FY 2024-25 will be sent to those shareholders whose email addresses are not registered with the Company/Depositories/DPs/RTA.

The documents referred to in the Notice of the AGM are available electronically for inspection by the members from the date of circulation of the Notice of the AGM. Members seeking to inspect such documents can send an e-mail to compliance@efclimited.com mentioning his / her / its folio number / DP ID and Client ID.

Remote e-Voting and e-Voting during AGM:

The Company is providing to its members, facility to exercise their right to vote on resolutions proposed to be passed at AGM by electronic means ("e-voting"). Members may cast their votes remotely after the dates registered herein below ("remote e-voting"). The Company has engaged the services of MUGF as the agency to provide e-voting facility.

Information and instructions comprising manner of voting, including voting remotely by members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email address has been provided in the Notice of the AGM. The manner in which (a) persons who become members of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on the Cut-off Date i.e. September 23, 2025; (b) members who have forgotten the User ID and Password, can obtain / generate the User ID and Password, has also been provided in the Notice of the AGM.

The remote e-voting facility will be available during the following voting period:
Commencement of remote e-voting : 9:00 a.m. IST on Saturday, September 27, 2025
End of remote e-voting : 5:00 p.m. IST on Monday, September 29, 2025

The remote e-voting will not be allowed beyond the aforesaid date and time and the remote e-voting module shall be forthwith disabled by MUGF upon expiry of the aforesaid period. Members attending the AGM who have not cast vote(s) by remote e-voting will be able to vote electronically ("Insta Poll") at the AGM.

Only a person, whose name is recorded as on the Cut-off Date, i.e., Tuesday, September 23, 2025, in the Register of members / Register of beneficial owners maintained by the Depositories, shall be entitled to avail the facility of remote e-voting or voting through Insta Poll.

Manner of registering / updating e-mail address:


a) Members holding shares in physical mode, who have not registered / updated their e-mail address with the Company, are requested to register / update their e-mail address by submitting form ISR-1 (available on the website of the company at www.efclimited.in) duly filled and signed along with requisite supporting documents to MUGF Intime India Private Limited at C-101, 1st Floor, 247 Park, Lal Bahadur Shastri Marg, Vikhroli (West), Mumbai - 400083.

b) Members holding shares in dematerialised mode, who have not registered / updated their e-mail address with their Depository Participant(s), are requested to register / update the same with the Depository Participant(s) where they maintain their demat accounts.

Joining the AGM through VC / OAVM:

Members will be able to attend the AGM through VC / OAVM, through InstaMeet, at <https://instameet.in.mgms.mugf.com>. The information about login credentials to be used and the steps to be followed for attending the AGM are explained in Notes of the Notice of AGM. Members who have cast their vote(s) by remote e-voting may also attend the AGM but shall not be entitled to cast their vote(s) again at the AGM.

For any query relating to attending the AGM through VC/OAVM or e-Voting before/ during the AGM, Members may send a request to instameet@in.mgms.mugf.com or contact on : Tel: 022-49186175.



ICICI Prudential Asset Management Company Limited
Corporate Identity Number: U99999DL1993PLC054135

Registered Office: 12th Floor, Narain Manzil, 23, Barakhamba Road, New Delhi - 110 001.
Corporate Office: ICICI Prudential Mutual Fund Tower, Vakola, Santacruz East, Mumbai - 400 055; Tel: +91 22 6647 0200/2652 5000 Fax: +91 22 6666 6582/83, Website: www.icicipruamc.com, Email id: enquiry@icicipruamc.com
Central Service Office: 2nd Floor, Block B-2, Nirfon Knowledge Park, Western Express Highway, Goregaon (E), Mumbai - 400 063. Tel: 022 2685 2000 Fax: 022 26868313

Notice to the Investors/Unit holders of ICICI Prudential Regular Savings Fund, ICICI Prudential Equity Savings Fund and ICICI Prudential Savings Fund (the Schemes)

Notice is hereby given that ICICI Prudential Trust Limited, Trustee to ICICI Prudential Mutual Fund has approved the following distribution under Income Distribution cum capital withdrawal option (IDCW option) of the Schemes, subject to availability of distributable surplus on the record date i.e. on September 11, 2025:

Name of the Schemes/Plans	Quantum of IDCW (₹ per unit) (Face value of ₹ 10/- each) ^{5a}	NAV as on September 5, 2025 (₹ Per unit)
ICICI Prudential Regular Savings Fund		
Quarterly IDCW	0.1312	12.1302
Direct Plan – Quarterly IDCW	0.1833	14.9701
ICICI Prudential Equity Savings Fund		
Quarterly IDCW	0.18	13.64
Direct Plan – Quarterly IDCW	0.18	16.13
Name of the Scheme/Plans		
	Quantum of IDCW (₹ per unit) (Face value of ₹ 100/- each)^{5a}	NAV as on September 5, 2025 (₹ Per unit)
ICICI Prudential Savings Fund		
Quarterly IDCW	1.2835	110.2255
Direct Plan – Quarterly IDCW	1.3111	110.5106

\$ The distribution will be subject to the availability of distributable surplus and may be lower depending upon the extent of distributable surplus available on the record date under the IDCW option of the Schemes.

Subject to deduction of applicable statutory levy, if any

* or the immediately following Business Day, if that day is a Non – Business Day.

The distribution with respect to IDCW will be done to all the unit holders/beneficial owners whose names appear in the register of unit holders/Statement of beneficial owners maintained by the Depositories, as applicable under the IDCW option of the Schemes, at the close of business hours on the record date.

It should be noted that pursuant to payment of IDCW, the NAV of the IDCW option of the Scheme would fall to the extent of payout and statutory levy (if applicable).

For ICICI Prudential Asset Management Company Limited
Sd/-
Authorised Signatory

Place: Mumbai
Date : 007/09/2025


No. 007/09/2025

To know more, call 1800 222 999/1800 200 6666 or visit www.icicipruamc.com

Investors are requested to periodically review and update their KYC details along with their mobile number and email id.

To increase awareness about Mutual Funds, we regularly conduct Investor Awareness Programs across the country. To know more about it, please visit <https://www.icicipruamc.com> or visit AMFI's website <https://www.amfiindia.com>

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.



KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED
CIN : L74999TN2017PLC119939
Registered office: Building 1B, LOGOS Mappedu Logistics Park, Satharai Village, Thiruvallur - 631203, Tamil Nadu, India.
Phone No. : +91 9094575375. **Email ID:** cs@krishcastrapping.com, **Website :** www.krishcastrapping.com

NOTICE OF 8TH ANNUAL GENERAL MEETING AND INFORMATION ON E-VOTING

Notice is hereby given that the 8th Annual General Meeting ("AGM") of Krishca Strapping Solutions Limited will be held on Tuesday, the 30th September 2025 at 10:00 a.m. (IST) through video conferencing ("VC") / other Audio Video Means ("OAVM") without presence of physical quorum to transact the business as set out in the Notice of AGM. The deemed venue of the meeting shall be the registered office of the Company.

In compliance with the Circulars, electronic copies of the Notice of the 8th AGM and the Annual Report for the financial year 2024-25 comprising of the audited financial statements for the financial year 2024-25, along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto have been sent on September 08, 2025, electronically, to all members whose email addresses are registered with the Company/ Company's Registrar and Transfer Agent, Purva Sharegistry India Private Limited (RTA) / Depository Participants (DPs). These documents also be available on the website of the Company at <https://www.krishcastrapping.com/> and on the website of National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com.

Remote e-voting and e-voting during the AGM:

In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system provided by National Securities Depository Limited (NSDL) ("remote e-voting"). The facility of voting will also be made available during the AGM and those members who have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through the e-voting system at the AGM. A Person whose name is recorded in the register of members or in the register of beneficial owner maintained by the depositories as on the cut-off date, i.e., 23rd September, 2025, will only be entitled to avail the facility of remote e-voting as well as voting in the Annual General Meeting.

The e-voting period commences on Friday, September 26, 2025, 9.00 a.m. (IST) and ends on Monday, September 29, 2025, 5.00 p.m. (IST). During this period, Members may cast their vote electronically. The e-voting module shall be disabled by NSDL thereafter.

Members are provided with a facility to attend the AGM through electronic platform provided by National Securities Depository Limited. Members may access the platform to attend the AGM through VC at www.evoting.nsdl.com by using the remote e-voting credentials. The link for the AGM will be available in the member's login where the "Event" and the "Name of the company" can be selected. The Members who cast their votes by remote e-voting prior to the date of AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again.


Detailed procedure of remote e-voting / e-voting and attending the AGM through VC / OAVM has been provided in the notice of AGM. Any person who becomes shareholder of the company after sending the notice of the AGM but before the cut-off date, i.e., 23rd September, 2025, may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However, if the person is already registered with NSDL for remote e-voting then the existing user ID and password can be used for casting vote.

The Board of Directors has appointed Mr. Susanta Kumar Dehury of M/s. SKD & Associates, Practicing Company Secretary as the Scrutinizer for conducting E-voting process in a fair and transparent manner.

In case of any queries, members may refer the Frequently Asked Question (FAQs) and the e-voting user manual for shareholders available at the above website of the www.evoting.nsdl.com. For any grievance/ queries relating to e-voting, members are requested to contact on 022 - 4886 7000 or send a request on e-mail: evoting@nsdl.com, and Ms. Diya Venkatesan, Company Secretary, Krishca Strapping Solutions Limited at Registered Office: Building 01B, Logos Mappedu Logistics Park, Satharai Village, Thiruvallur Taluk, Thiruvallur, Tamil Nadu, India, 631203, Email: cs@krishcastrapping.com, Tel: 9094575375.

By Order of the Board of Directors
For Krishca Strapping Solutions Limited
Sd/-
(Diya Venkatesan)
Company Secretary & Compliance Officer

Place : Chennai
Date : 09.09.2025



UTI Asset Management Company Limited
CIN: L65991MH2002PLC137867
Registered Office: UTI Tower 'Gn' Block, Bandra - Kurla Complex, Bandra East, Mumbai - 400 051.
Website: www.utimf.com | **E-mail:** cs@uti.co.in | **Tel. No.:** 022 6678 6666

NOTICE OF THE 8TH EXTRA ORDINARY GENERAL MEETING, REMOTE E-VOTING AND CUT-OFF DATE INFORMATION

Notice is hereby given that the 8th Extra Ordinary General Meeting (EGM) of UTI Asset Management Company Limited (the Company) has been scheduled on Tuesday, the 30th September, 2025 at 1400 hrs IST through video conferencing / other audio visual means (VC / OAVM), in compliance with the applicable provisions of the Companies Act, 2013 (the Act) read with the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (the SEBI Listing Regulations), read together with general circulars, issued by Ministry of Corporate Affairs (the MCA), Master circular dated 11th November, 2024 and circular dated 3rd October, 2024 issued by the Securities and Exchange Board of India (hereinafter collectively referred to as 'the Circulars') to transact the businesses set forth in the Notice of the 8th EGM.

In compliance with the circulars, notice of the 8th EGM have been electronically sent to those members whose email addresses are registered with the Company, Registrar and Share Transfer Agent (RTA) or the Depository Participant (DP). The electronic dispatch has been completed on 8th September, 2025. The Notice is also available on the Company's website at www.utimf.com, website of the stock exchanges i.e. National Stock Exchange of India Limited and BSE Limited at www.nseindia.com and www.bseindia.com respectively and on the website of KFin Technologies Limited (KFinTech), RTA at <https://evoting.kfintech.com>.

Instructions for remote e-voting:

In compliance with Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI Listing Regulations, Secretarial Standards on General Meetings (SS-2) issued by Institute of Company Secretaries of India and the general circulars, the Company has provided the members facility to exercise their voting rights by electronic means (e-voting) on the resolutions set forth in the Notice of the 8th EGM through e-voting service provided by KFinTech (e-voting service provider).

Members holding equity shares either in physical form or dematerialized form, whose name appears in the Register of Members / List of Beneficial Owners as on Friday, the 26th September, 2025 i.e. the cut-off date, shall be entitled to cast their votes through e-voting.

The voting rights of members will be in proportion to their equity shareholding in the total issued and paid-up equity share capital of the Company as on the cut-off date.

The businesses as set forth in the Notice of 8th EGM will be transacted through e-voting only. The manner for remote e-voting is provided in the Notice of the 8th EGM. All members may please note the following details of e-voting:

E-voting event number (EVEN)	9225
Cut-off Date	Friday, 26 th September, 2025
Commencement of remote e-voting period	Saturday, 27 th September, 2025 at 0900 hrs IST
End of remote e-voting period	Monday, 29 th September, 2025 at 1700 hrs IST

The remote e-voting shall be disabled for voting at 1700 hrs IST on Monday, the 29th September, 2025. The facility of casting vote through e-voting system will also be made available during the 8th EGM in the manner as mentioned in the Notice of the 8th EGM. Members who have cast their votes by remote e-voting shall not be entitled to cast their vote during the 8th EGM. Once the votes on the resolutions are cast and submitted by the members, he / she shall not be allowed to change it subsequently.

Any person, who acquires shares of the Company and becomes a member after sending the Notice of the 8th EGM and holding equity shares as of cut-off date may refer the detailed instructions mentioned in the Notice of 8th EGM on remote e-voting, attending the EGM through VC / OAVM and casting votes during the EGM.

The Board of Directors have appointed Mr. Vishal N. Manseta (CP No. 8981), Practicing Company Secretary as Scrutinizers to scrutinize the e-voting process in fair and transparent manner.

Members are requested to carefully read all the Notes set out in the Notice of the 8th EGM.

In case of any query, clarification(s) and / or grievances, in respect of e-voting, members may refer to the 'Help & Frequently Asked Questions (FAQs)' and 'e-voting user manual' available at the download section at KFinTech's website at <https://evoting.kfintech.com> or may write to KFinTech at evoting@kfintech.com or call KFinTech's toll free no. 1800-309-4001. Members may also contact Ms. Krishna Priya M., Senior Manager - Corporate Registry, KFinTech at enward.ris@kfintech.com, unit: UTI Asset Management Company Limited, Selenium Building, Tower-B Plot No. 31 & 32 Financial District Nanakramguda Serilingampally, Rangareddy, Hyderabad, Telangana, India 500 032 or may send an email to the Company at cs@uti.co.in for any further clarifications.

Manner of registering / updating email address and other KYC details:


Members holding equity shares in physical form are requested to register / update their PAN, email address, postal address, mobile number, bank account details, nomination details and signature with the Company / its RTA by submitting duly filled-in Investor Service Request (ISR) forms along with the requisite supporting documents. The requisite ISR forms are available on the Company's and RTA's website at <https://www.utimf.com/amc-shareholders/investor-relations> and <https://ris.kfintech.com> respectively.

Members holding shares in dematerialized form are requested to submit / update the above details with their DP with whom they maintain demat accounts.

Members are encouraged to dematerialize their physical equity shares as it will enable the Company to serve them better.

For UTI Asset Management Company Limited
Sd/-
Arvind Patkar
Company Secretary and Compliance Officer
Membership No.: ACS 21577

Date: 8th September, 2025
Place: Mumbai



Kohinoor Foods Ltd.
Regd./Corporate Office: Pinnacle Business Tower, 10th Floor, Shooting Range Road, Suraj Kund, Faridabad, Haryana-121001, Ph. No. 0129-4242222, Fax No. 0129-4242233
E-Mail: info@kohinoorfoods.in. Visit us at: www.kohinoorfoods.in, CIN - L52110HR1989PLC070351

NOTICE OF 36TH ANNUAL GENERAL MEETING TO BE HELD OVER VIDEO CONFERENCE AND REMOTE E-VOTING INFORMATION

Shareholders may note that the 36th Annual General Meeting (AGM) of the Company will be held over video conference on Tuesday, 30th September, 2025 at 11:30 A.M. IST pursuant to the General Circular Nos. 20/2020, 02/2021, 19/2021, 21/2021 and 2/2022 issued by the Ministry of Corporate Affairs ("MCA") and Circular no. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 issued by SEBI, to transact the business that will be set forth in the Notice of the Meeting.

In compliance with the above circular, electronic copies of the Notice setting out business to be transacted at the AGM and Annual Report for the fiscal 2024-25 along with procedure of the e-voting has been sent via e-mail on Monday, September 08 2025 to all the shareholders whose email addresses are registered with the company/depository participant(s). Shareholders holding shares in dematerialized mode, are requested to register their email addresses and mobile numbers with their relevant depositories through their depository participants. Shareholders holding shares in physical mode are requested to furnish their email address and mobile numbers with the Company's Registrar and share transfer agent M/s. Skyline Financials Services Private Limited at info@skylinert.com. The Notice of the 36th AGM and Annual Report for the fiscal 2024-25 is also available on the Company's website, at www.kohinoorfoods.in, stock exchange website and on the NSDL's website, at <https://www.evoting.nsdl.com>.

Shareholders will have an opportunity to cast their vote remotely on the business as set forth in the Notice of the AGM through electronic voting system. The manner of voting remotely for the shareholders holding shares in dematerialized mode, physical mode and for shareholders who have not registered their email addresses is provided in the Notice to the shareholders. The details will be also made available through the Company's Registrar and share transfer agent M/s. Skyline Financials Services Private Limited at info@skylinert.com to obtain such details.

Mr. Manish Kumar, Practicing Company Secretary (Membership No. FCS 10248), has been appointed as the Scrutinizer to scrutinize the e-voting process in a fair and transparent manner.


The details as per the requirement of Rules are given hereunder:

- The Notice of AGM and the Annual Report have been sent via e-mail on Monday, September 08 2025 to the Members whose e-mail IDs are registered with the Company/Depository Participant(s). However, any Member who wishes to have a physical copy of the Notice/Annual Report may write to the Company at info@kohinoorfoods.in.
- The e-voting period will commence and Members can cast their vote online from Saturday, September 27, 2025 (9:00 am) till Monday, September 29, 2025 (5:00 pm), (both days inclusive) Note: e-voting shall not be allowed beyond said time.
- Once the vote on a resolution is cast by the Member, the Member cannot change it subsequently.
- The Notice of 36th AGM and Annual Report are available on the Company's website at: www.kohinoorfoods.in, stock exchange website and at the website of NSDL: <https://www.evoting.nsdl.com>.
- The Members who have cast their vote by e-voting may also attend the Meeting but shall not be entitled to cast their vote again.
- The Members who have not cast their vote by e-voting shall be able to vote at the Meeting.
- In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the Downloads section of www.evoting.nsdl.com. You can also contact NSDL via email at evoting@nsdl.co.in.
- The Result shall be declared on or after the completion of 36th AGM of the Company. The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website www.kohinoorfoods.in and on the website of NSDL www.evoting.nsdl.com. The results will also be communicated to the Stock Exchanges.

Further, Notice is also hereby given pursuant to Section 91 of the Companies Act, 2013 and Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 read with Regulation 42 of SEBI Regulations, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Wednesday, the September 24, 2025 to Tuesday, the September 30, 2025 (both days inclusive) in connection with the 36th Annual General Meeting scheduled to be held on 30th September, 2025.

By order of the Board
For Kohinoor Foods Limited
Sd/-
Deepak Kaushal
Company Secretary

Place: Faridabad
Date: 08-09-2025



SSG FURNISHING SOLUTIONS LIMITED
Registered Office: B-113, Sector-5, Gautam Buddha Nagar, Noida, Uttar Pradesh, India, 201301
Contact No: +91 92208 07345 Contact Person: Mr. Yogesh, Company Secretary and Compliance Officer
Email: info@ssgfurnishings.com | Website: www.ssgfurnishings.com | CIN: L74999UP2022PLC211814

OUR PROMOTERS: MR. CHANDER BHUSHAN MISHRA, MRS. USHA MISHRA AND MR. TAPESH MISHRA



INITIAL PUBLIC OFFER OF UPTO 56,20,000⁰⁰ EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH (THE "EQUITY SHARES") OF SSG FURNISHING SOLUTIONS LIMITED ("OUR COMPANY" OR "THE OFFER") AT AN OFFER PRICE OF ₹[] PER EQUITY SHARE FOR CASH, AGGREGATING UPTO ₹[] LAKHS ("FRESH OFFER"). THE OFFER INCLUDES A RESERVATION OF UPTO [] EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH, AT AN OFFER PRICE OF ₹[] PER EQUITY SHARE FOR CASH, AGGREGATING ₹[] LAKHS (THE "Anchor Investor Portion"), of which one-third (1/3) shall be reserved for domestic Mutual Funds, subject to valid bids being received from domestic Mutual Funds at or above the Anchor Investor Portion. In the event of undersubscription, or non-allocation in the Anchor Investor Portion, the balance Equity Shares shall be added to the Net QIB Portion. Further, 5% of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis only to Mutual Funds, and the remainder of the Net QIB Portion shall be available for allocation on a proportionate basis to all QIBs, including Mutual Funds, subject to valid bids being received at or above the Offer price. However, if the aggregate demand from domestic Mutual Funds is less than 5% of the Net QIB Portion, the balance Equity Shares available for allocation in the Mutual Fund Portion will be added to the remaining Net QIB Portion for proportionate allocation to QIBs. Further, not less than 15% of the Net Offer shall be available for allocation on a proportionate basis to Non-Institutional Bidders out of which (a) one third of the portion available to non-institutional investors shall be reserved for applicants with application size of more than two lots and up to such lots equivalent to not more than ₹10 lakhs; (b) two third of the portion available to non-institutional investors shall be reserved for applicants with application size of more than ₹10 lakhs, provided that the unsold portion of the sub-category may be allocated to applicants in the other sub-category of Non-Institutional Bidders and not less than 35% of the Net Offer shall be available for allocation to Individual Investors in accordance with the SEBI ICDR Regulations, subject to valid bids being received at or above the Offer Price. All potential Bidders (except Anchor Investors) are required to mandatorily utilize the Application Supported by Blocked Amount ("ASBA") pr process. For details, see "Offer Procedure" beginning on page 300 of the Draft Red Herring Prospectus.

This public announcement is made in compliance with pursuant to regulation 247 of the SEBI ICDR Regulation, 2018 along with F. No. SEBI/LD-NRO/GN/2023 Notification dated March 03, 2025 and Securities and Exchange Board of India (Issue of Capital and Disclosure Requirements) (Amendment) Regulations, 2025 and applicability of corporate governance provisions under SEBI LODR Regulations, 2015 on SME Companies for fulfilling all additional criteria, the Draft Red Herring Prospectus filed with the EMERGE Platform of NSE Limited ("NSE EMERGE") shall be made available to the public for comments, if any, for a period of at least 21 days, from the date of such filing by hosting it on the website of the NSE at www.nseindia.com, and the website of the Company at www.ssgfurnishings.com, and at the website of BRLM i.e. Gretelex Corporate Services Limited at www.gretelexcorporate.com. Our Company hereby invites the members of the public to give their comments to NSE EMERGE, to the Company Secretary and Compliance Officer of our Company and/or to the BRLM at their respective addresses mentioned below. All comments must be received by NSE EMERGE and/or our Company and/or BRLM in relation to the issue on or before 5 p.m. on the 21st day from the aforesaid date of filing the Draft Red Herring Prospectus with NSE EMERGE.

Investments in Equity and Equity-related securities involve a degree of risk and investors should not invest any funds in this Issue unless they can afford to take the risk of losing their entire investment. Investors are advised to read the risk factors carefully before taking an investment decision in the Issue. For taking an investment decision, investors must rely on their own examination of our Company and the Issue including the risks involved. The Equity Shares issued in the Issue have not been recommended or approved by the Securities and Exchange Board of India ("SEBI"). Nor does SEBI guarantee the accuracy or adequacy of the Draft Red Herring Prospectus. Specific attention of the investors is invited to the section "Risk Factors" beginning on page 39 of the Draft Red Herring Prospectus.

Any decision to invest in the Equity Shares described in the Draft Red Herring Prospectus may only be made after the Red Herring prospectus ("Red Herring Prospectus") has been filed with the RoC and must be made solely on the basis of such Red Herring Prospectus as there may be material changes in the Red Herring Prospectus from the Draft Red Herring Prospectus. The Equity Shares, when offered, through the Red Herring Prospectus, are proposed to be listed on "EMERGE" Platform of National Stock Exchange of India Limited.

For details of the main objects of the Company as contained in its Memorandum of Association, see "Our History and Certain Other Corporate Matters" on page 185 of the Draft Red Herring Prospectus. The liability of the members of the Company is limited. For details of the share capital and capital structure of the Company and the names of the signatories to the Memorandum of Association and the number of shares subscribed by them see "Capital Structure" on page 83 of the Draft Red Herring Prospectus.

BOOK RUNNING LEAD MANAGER TO THE OFFER	REGISTRAR TO THE OFFER
 <div>GRETEX CORPORATE SERVICES LIMITED Registered Office: 4-41, Floor 4th, The P40s, IT, Vasant Vihar, New Delhi, India Tel. No.: +91 93319 26937 Email: info@gretextgroup.com Investor Grievance Email: info@gretextgroup.com Website: www.gretextcorporate.com Contact Person: Mr. Pradyip Agarwal SEBI Regn. No. INN000012777 CIN: L74999MH2008PLC2188128</div>	 <div>MUGF INTIME INDIA PRIVATE LIMITED (FORMERLY LINK INTIME INDIA PRIVATE LIMITED) C-101, Embassy 247, LBS Marg, Vikhroli (West), Mumbai 400 083, Maharashtra, India Tel No: 91 810 811 4949 E-mail: ssgfurnishingsolutions.scrips@in.mgms.mugf.com Investor Grievance E-mail: ssgfurnishingsolutions.scrips@in.mgms.mugf.com Website: www.mgms.mugf.com Contact Person: Mr. Shadi Aggarwal SEBI Registration No: NR00004058 CIN: U67190MH1990PT11836</div>

COMPANY SECRETARY AND COMPLIANCE OFFICER	
Mr. Yogesh Address: B-113, Sector-5, Gautam Buddha Nagar, Noida, Uttar Pradesh, India, 201301. Tel. No.: +91 92207 09259 Email: cs@ssgfurnishings.com Website: www.ssgfurnishings.com	Investors can contact our Company Secretary and Compliance Officer, Book Running Lead Managers or Registrar to the Offer, in case of any pre issue or post issue related problems, such as non- receipt of letter of allotment, non- credit of allotted Equity Shares in the respective beneficiary account, non-receipt of refund orders and non-receipt of funds by electronic mode etc.


All capitalized terms used herein and not specifically defined shall have the same meaning as ascribed to them in the DRHP.

For SSG FURNISHING SOLUTIONS LIMITED
On behalf of the Board of Directors

Place: Noida
Date: September 08, 2025

Mr. Yogesh
Company Secretary and Compliance Officer

SSG FURNISHING SOLUTIONS LIMITED is proposing, subject to applicable statutory and regulatory requirements, receipt of requisite approvals, market conditions and other considerations, to undertake an initial public offer of its Equity Shares and has filed the Draft Red Herring Prospectus, dated September 06, 2025 with EMERGE Platform of National Stock Exchange of India Limited ("NSE EMERGE"). The DRHP is available on the website of NSE at www.nseindia.com and on the website of the BRLM, i.e. Gretelex Corporate Services Limited at www.gretextcorporate.com and the website of our Company at www.ssgfurnishings.com. Potential investors should note that investment in equity shares involves a high degree of risk and for details relating to such risk, see the section titled "Risk Factors" beginning on page 39 of the DRHP. Potential investors should not rely on the DRHP filed with NSE EMERGE for making any investment decision. The Equity Shares offered in the Issue have not been and will not be registered under the U.S. Securities Act of 1933 (the "U.S. Securities Act") or any state securities laws in the United States, and unless so registered, and may not be offered or sold within the United States, except pursuant to an exemption from, or in a transaction not subject to, the registration requirements of the U.S. Securities Act and applicable U.S. state securities laws. Accordingly, the Equity Shares are being offered and sold only outside the United States in offshore transactions in reliance on regulations and the applicable laws of the jurisdictions where those offers and sales are made. There will be no public offering of the Equity Shares in the United States.



PUBLIC ANNOUNCEMENT

THIS IS A PUBLIC ANNOUNCEMENT FOR INFORMATION PURPOSES ONLY AND IS NOT A PROSPECTUS ANNOUNCEMENT AND DOES NOT CONSTITUTE AN INVITATION OR OFFER TO ACQUIRE, PURCHASE OR SUBSCRIBE TO SECURITIES. NOT FOR RELEASE, PUBLICATION OR DISTRIBUTION DIRECTLY OR INDIRECTLY, OUTSIDE INDIA. INITIAL PUBLIC OFFERING OF EQUITY SHARES ON THE "EMERGE" PLATFORM OF NATIONAL STOCK EXCHANGE OF INDIA LIMITED ("

தேதி : 09.09.2025 கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி.